



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண். 100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை- 600 032.

தொலைபேசி : 044- 22201337

மின்னஞ்சல் முகவரி : ombudsmanlocal@tn.gov.in

முன்னிலை : திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (இ)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

ஆணை எண். 155/ந/2024

நாள் 31.12.2024

திரு. கி. ஏழுமலை,
பனங்கோட்டூர், செங்கல்பட்டு மாவட்டம்.

— முறையீட்டு மனுதாரர்

நகராட்சி ஆணையாளர்,
மறைமலை நகர் நகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம்.

— எதிர்மனுதாரர்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், பனங்கோட்டூர், கங்கையம்மன் கோயில் தெரு, கதவு எண். 34, என்கிற முகவரியில் வசிக்கும் திரு. கி. ஏழுமலை என்பவரின் நாளிடப்படாத மனு இம்முறைமன்ற நடுவத்தில் 07.12.2023 அன்று பெறப்பட்டு, 155/ந/2024 என்ற எண்ணிடப்பட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. முறையீட்டு மனுதாரரின் மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், பனங்கோட்டூர், கங்கையம்மன் கோயில் தெரு, கதவு எண். 34, என்கிற முகவரியில் வசிக்கும் திரு. கி. ஏழுமலை என்பவர் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு அனுப்பியுள்ள தனது புகார் மனுவில் கீழ்க்கண்ட புகார்களை தெரிவித்துள்ளார் :-

- 1) மறைமலைநகர் Estancia IT Park இடத்தின் மொத்தப்பரப்பளவு 36 ஏக்கர்
- 2) கட்டிட அனுமதி 2017-ம் ஆண்டு பெறப்பட்டுள்ளது.
- 3) 2017-ல் 1 கோடி பதினைந்து இலட்சம் வரி 13 அரையாண்டிற்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2017 முதல் 2023 வரை காலிமனை வரி வசூலிக்காமல் சொத்து வரி 13 எண்ணிக்கை போடப்பட்டுள்ளது. அதனால் பல கோடி நிதி இழப்பீடு ஆணையர் முதல் கீழ் நிலை பணியாளர்கள் வரை செய்துள்ளனர்.

- 4) ஏற்கனவே சொத்து வரி எண்.020/003/901466 வரி தொகை ரூ.71,76,920/- நீக்கம் செய்யப்பட்டது எதனால்? என்ன காரணம்?
- 5) மேற்கண்ட இடத்திற்கு சில கோடிகள் ஆணையர் கையூட்டு பெற்றதாக தெரிகிறது.
- 6) கோடி வரை நிதியிழப்பு செய்த அதிகாரிகள் மீது துறைநீதியான நடவடிக்கை அல்லது பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
- 7) கட்டிட முடிவறிக்கை நகர் ஊரமைப்பு துறையின் மூலம் பெறப்படாமல் தன்னிச்சையாக சொத்துவரி விதித்துள்ளார்.
- 8) வணிகம் என வரி விதிக்காமல் சொத்து வரி நிர்ணயம் செய்து இழப்பீடு செய்துள்ளார்.
- 9) சொத்து வரி ஆறு அரையாண்டுகளுக்கு போடப்படவில்லை.
- 10) காலிமனைவரி 36 ஏக்கருக்கு எவ்வளவு நிர்ணயம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படவில்லை ” என தெரிவித்துள்ளார்

2) மனுதாரரின் புகார் மனு குறித்து மறைமலைநகர் நகராட்சி ஆணையாளரிடம் இம்முறைமன்ற நடுவத்தின் 09.01.2024 நாளிட்ட அறிவிப்பின் மூலம் அறிக்கை கோரப்பட்டது.

3) மறைமலைநகர் நகராட்சி ஆணையர் தனது 03.10.2024 நாளிட்ட கடிதத்தில் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு முறையே கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்:-

1. “ மறைமலைநகர் நகராட்சியில் உள்ள வார்டு எண்.3ல் அமைந்துள்ள Estancia IT Park இடத்தின் மொத்த பரப்பளவு 28.44 ஏக்கராகும்.
2. மறைமலைநகர் நகராட்சியில் உள்ள வார்டு எண்.3ல் அமைந்துள்ள Estancia IT Park கட்டிட அனுமதி 2017-ம் ஆண்டு நகராட்சியின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
3. நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் செங்கல்பட்டு அவர்களின் ந.க.எண்.649/2016 செமா3 நாள் 29.12.2017ல் தொழிற் பூங்கா இடமான 28.44 ஏக்கர் பரப்புக்கு ஏற்கனவே மனை ஒப்புதல் IT உபயோக கட்டிடத்திற்கு நகராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்டதில் தற்போது திருத்திய தொழிற் பூங்கா உபயோக கட்டிடத்திற்கு ஊரமைப்பு துணை இயக்குநர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்நகராட்சிக்கு தானமாக ஒப்படைத்த சாலைகள் மற்றும் பொது இடங்கள் (Park) நீங்கலாக 26.67 ஏக்கர் இடத்திற்கு காலிமனை வரியாக ரூ.30,20,600/- நாள் 27.03.2013ல் காலிமனை வரி தொகை இந்நகராட்சியால் பெறப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு வரி விதிப்பு எண்.020/003/901539-ன்படி வரி விதிப்பும் செய்யப்பட்டுள்ளது. எனவே கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு காலிமனை என்கிற கேள்வி எழுவாய்ப்பில்லை. இதனால் நிதி இழப்பீடு ஏதும் நடைபெறவில்லை என தெரிவிக்கின்றேன்.
4. இந்நகராட்சியில் உள்ள Estancia IT Park இடத்திற்கு சொத்துவரி விதிப்பு எண்.020/003/901466 யை நீக்கம் செய்யப்படவில்லை. இந்த வரிவிதிப்பு

எண்ணிற்கு 2024-2025 வரை கணினியில் வசூல் செய்யப்பட்டு வருகிறது (நகல் இணைக்கப்பட்டுள்ளது).

5. மேற்கண்ட இடத்திற்கு நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தலின்படி நகராட்சி Growth Rate செய்வதற்கு மட்டுமே வரி விதிப்பு செய்யப்படாத இடங்களை அவ்வப்போது கண்டறிந்து வரி விதிப்பு செய்யப்பட்டது. யூகங்கள் அடிப்படையில் தாங்கள் புகாரினை கொடுத்துள்ளீர்கள். நகராட்சியில் வருவாய் பெருக்கும் நோக்கத்தின் அடிப்படையில் பணியின்போது அக்கட்டிடம் வரிவிதிக்கப்படாமல் இருந்ததால் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி நகராட்சியில் வருவாயினை பெருக்க சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் எந்தவிதமான நிதி இழப்பும் எழவில்லை மற்றும் கையூட்டும் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
6. இந் நகராட்சியில் உள்ள Estancia IT Park இடத்திற்கு சொத்துவரி விதிப்பு எண்.020/003/901466-ற்கு அளவீடு செய்து சரியான முறையில் தான் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் நிதி இழப்பு ஏதுமில்லை. எனவே அதிகாரிகள் மீது துறைநீதியான நடவடிக்கை தேவையில்லை என பணிவுடன் தெரிவிக்கப்படுகிறது.
7. மறைமலைநகர் நகராட்சியில் உள்ள Estancia IT Park கட்டிடம் தொழிற்சாலை கட்டிடமாகும். எனவே கட்டிட முடிவு அறிக்கை எழுது. எனவே கூடுதலான கட்டிடத்திற்கும் வரி விதிப்பு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
8. இந்நகராட்சியில் உள்ள Estancia IT Park-ற்கு மட்டும் வணிக பயன்பாட்டிற்கு வரி நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நகராட்சிக்கு இழப்பீடு ஏதும் இல்லை. (வரி விதிப்பு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது).
9. சொத்துவரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் 01.10.2023 இரண்டாம் அரையாண்டு முதல் சொத்துவரி கால அளவு விடுபடாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
10. இந்நகராட்சியில் 3வது வார்டில் உள்ள Estancia IT Park-ற்கு காலிமனை வரி விதிப்பு 27.03.2013-ல் வரி விதிப்பு செய்யப்பட்டு ரூ.30,20,600/- நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

4) மனுதாரரும் மற்றும் எதிர்மனுதாரரான மறைமலைநகர்நகராட்சி ஆணையரும் 29.10.2024 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு 25.09.2024 தேதியிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

5) மனுதாரர் திரு கி.ஏழுமலை என்பவர் 29.10.2024 அன்று நடைபெற்ற விசாரணையில் கலந்துக்கொண்டு தனது வாக்குமூலத்தை இம்முறை மன்ற நடுவத்தில் அளித்துள்ளார்.

"Estancia IT park pvt. Ltd. என்ற நிறுவனத்திற்கு சொத்துவரி, காலிமனை வரி குறைவாக வரி விதிப்பு செய்ததாக மனு அளித்திருந்தேன். மேற்படி நிறுவனத்திற்கு காலிமனை வரி மற்றும் சொத்து வரி முறையாக நகராட்சியால் வரிவிதிப்பு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு

வருகின்றன என்ற விபரம் தெரிந்து கொண்டேன். ஏற்கனவே வரிவிதிப்பு செய்த வரி ஏதும் நீக்கம் செய்யப்படவில்லை. இதனால் நிதி இழப்பு ஏதும் இல்லை.

மேற்படி Estancia IT Park Pvt. Ltd. கட்டிடம் முடிக்கப்பட்ட பின்னரே வரிவிதிப்பு செய்துள்ளனர். மேலும் மேற்படி நிறுவனத்திற்கு வணிக பயன்பாட்டு வரி நிர்ணயம் செய்துள்ளனர். இக்கட்டிடத்திற்கு 01.10.2023 முதல் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே நான் இம்முறைமன்ற நடுவத்தில் புகார் செய்திருந்த எனது மனுவை தள்ளுபடி செய்திடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

6) எதிர்மனுதாரான மறைமலைநகர் நகராட்சி ஆணையர் திரு. இரமேஷ் என்பவர் 29.10.2024 அன்று நடைபெற்ற விசாரணையில் கலந்துக்கொண்டு தனது வாக்குமூலத்தை இம்முறை மன்ற நடுவத்தில் அளித்துள்ளார்.

“மேற்படி இடத்திற்கு வரி விதிப்பு எண்.020/003/90/1466-ஐ நீக்கம் செய்யப்படவில்லை. மேலும் தற்போது வரை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேற்படி இடம் தொழிற்சாலை கட்டிடமாகும். எனவே கட்டிடம் முடிவற்றிக்கை என்ற கேள்வி எழாது. கூடுதல் கட்டிடத்திற்கும் வரி விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேற்படி இடம் வணிகப்பயன்பாடு என்றே வரிவிதிப்பு செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் 01.10.2023 முதல் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நகர் ஊரமைப்பு துணை இயக்குநர், செங்கல்பட்டு அவர்களின் ந.க.எண். 649/2016 செமா-3 நாள் 20.12.2017-ல் தொழிற்பூங்கா இடமான 28.44 ஏக்கர் பரப்புக்கு ஏற்கனவே மனை ஒப்புதல் IT உபயோக கட்டிடத்திற்கு நகராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்டதில் தற்போது திருத்திய தொழிற் பூங்கா உபயோக கட்டிடத்திற்கு ஊரமைப்பு துணை இயக்குநர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்நகராட்சிக்கு தானமாக ஒப்படைத்த சாலைகள் மற்றும் பொது இடங்கள் (Park) நீங்கலாக 26.67 ஏக்கர் இடத்திற்கு காலிமனை வரியாக ரூ.30,20,600/- நாள் 27.03.2013-ல் காலிமனை வரி தொகை இந்நகராட்சியால் பெறப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு வரி விதிப்பு எண்.020/003/901539-ன்படி காலிமனை வரி விதிப்பு ரூ.8,67,880/- வசூலிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கட்டிடம் கட்டப்பட்டதற்கு சொத்து வரி விதிப்பு எண்.020/003/901466-ன்படி வரி விதிப்பும் செய்யப்பட்டுள்ளது. எனவே கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு காலி மனை வரி என்கிற கேள்வி எழ வாய்ப்பில்லை. இதனால் நிதி இழப்பு ஏதும் நடைபெறவில்லை.

மறைமலை நகராட்சியில் உள்ள Estancia IT Park இடத்திற்கு சொத்து வரி விதிப்பு எண். 020/003/901466 நீக்கம் செய்யப்படவில்லை. இந்த வரி விதிப்பு எண்ணிற்கு 2024-2025 வரை கணினியில் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

மறைமலை நகர் நகராட்சியில் Estancia IT Park கட்டிடம் தொழிற்சாலை கட்டிடமாகும். எனவே கட்டிட முடிவு அறிக்கை எழாது. எனவே கூடுதலாக கட்டிடத்திற்கும் வரிவிதிப்பு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எனது 25.10.2024 நாளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ள விபரங்களையும் எனது மேல் வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளும்படி இம்முறைமன்ற நடுவத்தை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

7. மனுதாரரின் புகார் மனு மற்றும் வாக்குமூலம் , மறைமலைநகர் நகராட்சி ஆணையரின் அறிக்கை மற்றும் வாக்குமூலம், மற்றும் இதர ஆவணங்களை இம்முறைமன்ற நடுவத்தினால் மிகக் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன:

மறைமலைநகர் Estancia IT Park இடத்தின் மொத்தப் பரப்பளவு 36 ஏக்கர் எனவும், கட்டிட அனுமதி 2017-ம் ஆண்டு பெறப்பட்டு, 2017-ல் 1 கோடி பதினைந்து இலட்சம் வரி 13 அரையரண்டிற்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், 2017 முதல் 2023 வரை காலிமனை வசூலிக்காமல் சொத்து வரி 13 எண்ணிக்கை போடப்பட்டுள்ளதால் பல கோடி நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், சொத்து வரி எண்.020/003/901466 வரி தொகை ரூ.71,76,920/- நீக்கம் செய்யப்பட்டதற்காக காரணத்தை கோரியுள்ளதாகவும், மேலும், கட்டட முடிவறிக்கை நகர் ஊரமைப்பு துறையின் மூலம் பெறப்படாமல் தன்னிச்சையாக சொத்துவரி விதிக்கப்பட்டதாகவும், வணிகம் என வரி விதிக்காமல் சொத்து வரி நிர்ணயம் செய்து இழப்பீடு ஏற்படுத்தியுள்ளதாகவும், சொத்து வரி ஆறு அரையாண்டுகளுக்கு போடப்படவில்லை என்றும், காலிமனைவரி 36 ஏக்கருக்கு எவ்வளவு நிர்ணயம் செய்துள்ளார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தனது மனுவில், தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மனுதாரர் 29.10.2024 அன்று நடைபெற்ற நேரடி விசாரணையில் அளித்துள்ள வாக்குமூலத்தில், Estancia IT park pvt. Ltd. என்ற நிறுவனத்திற்கு சொத்துவரி, காலிமனை வரி முறையாக நகராட்சியில் வரிவிதிப்பு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருவதையும், கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 1.10.2023 முதல் வரிவிதிப்பு செய்துள்ளதால் நகராட்சிக்கு வரி இழப்பு ஏற்படவில்லை என்பதையும் தெரித்துக்கொண்டதால், தனது புகார் மனுவினை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மறைமலைநகர் Estancia IT Park இடத்திற்கு நகர் ஊரமைப்பு துணை இயக்குநர், செங்கல்பட்டு அவர்களின் ந.க.எண். 649/2016 செமா-3 நாள் 20.12.2017-ல் தொழிற்பூங்கா இடமான 28.44 ஏக்கர் பரப்புக்கு ஏற்கனவே மனை ஒப்புதல் IT உபயோக கட்டிடத்திற்கு நகராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தற்போது திருத்திய தொழிற்பூங்கா உபயோக கட்டிடத்திற்கு ஊரமைப்பு துணை இயக்குநர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டு அதன்படி இந்நகராட்சிக்கு தானமாக ஒப்படைத்த சாலைகள் மற்றும் பொது இடங்கள் (Park) நீங்கலாக 26.67 ஏக்கர் இடத்திற்கு காலிமனை வரியாக ரூ.30,20,600/- நாள் 27.03.2013 அன்றும், 2018-ம் ஆண்டு வரி விதிப்பு எண்.020/003/901539-ன்படி காலிமனை வரி விதிப்பு ரூ.8,67,880/- ம் மறைமலை நகராட்சியால் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும், கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 01.10.2023 முதல் சொத்து வரி விதிப்பு எண்.020/003/901466-ன்படி வரி விதிப்பும் செய்யப்பட்டுள்ளது. இவ்வரி விதிப்பு எண்.020/003/90/1466-ஐ நீக்கம் செய்யப்படாமல் தற்போது வரை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. எனவே கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு காலி மனை வரி என்கிற கேள்வி எழ வாய்ப்பில்லை. இதனால் நிதி இழப்பு ஏதும் நடைபெறவில்லை எனவும் மறைமலைநகர் நகராட்சி ஆணையரின் அறிக்கை மற்றும் அவரது வாக்குமூலம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நேரில், Estancia IT Park இடத்திற்கு 2018 வரை காலி மனை வரி விதிப்பு செய்யப்பட்டு, பின்னர் கட்டடம் கட்டப்பட்டதால், சொத்து வரி விதிக்கப்பட்டு 2024-25 வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேற்கண்ட வரி வசூல் நீக்கம் செய்யப்படாமல் தற்போது வரை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது என்ற விவரம் நகராட்சி ஆணையரின் அறிக்கை மற்றும் வாக்குமூலம் வாயிலாக தெரியவருகிறது . எனினும், Estancia IT Park என்ற நிறுவனத்திற்கு அரசு நெறிமுறைகளின் படி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு, அரசுக்கு நிதியிழப்பு ஏதுமின்றி வரி

வசூல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இணை இயக்குநர் மூலம் உரிய ஆய்வு மேற்கொண்டு அது குறித்த அறிக்கையினை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரை அறிவுறுத்தலாம் என இம்முறைமன்ற நடுவம் முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.

2024ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 31-ம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு, அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

//ஒப்பம்//

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

பெறுநர்

- 1) திரு. கி. ஏழுமலை,
த/பெ. கிருஷ்ணன்,
34, கங்கையம்மன் கோயில் தெரு, பனங்கோட்டூர்,
மறைமலைநகர்வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் – 603 209.
- 2) நகராட்சி ஆணையர்,
மறைமலைநகர் நகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம்
- 3) நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
எம்.ஆர்.சி.நகர், சென்னை – 600 028.
- 4) ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer)
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
எம்.ஆர்.சி.நகர், சென்னை – 600 028.

நகல்: மாண்புமிகு முறைமன்ற நடுவர் அவர்களின் தனிச் செயலர்
இ.கோ/உதிரி

// ஆணைப்படி / அனுப்பப்படுகிறது //



சட்ட ஆலோசகர் / செயலாளர் (முகப்பொ)
6/5 V